

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரமானது, தனது டவுண்டவுன்-ஐ மறு அபிவிவிருத்தி செய்யும் முனைப்பில், சாலைகளின் எழில் கூட்டுவதற்கான விருப்பத்தொரிவினை முன்னோக்கி நகர்த்தவிருக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 23, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரமானது, தனது டவுண்டவுன்-ஐ மறு அபிவிருத்தி செய்ய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது; இதன் பேரில், நேற்றைய தினம் ப்ராம்ப்ட்டன் நகரசபையின் கமிட்டியானது, நகரின் ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டத்தின் (IDP) ஒரு அங்கமாக, சாலைகளின் எழில் கூட்டும் வேலைகளுக்காக \$16.6 மில்லியன் நிதி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது.

ப்ராம்ப்ட்டன் நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதார மீட்டிக்கு ஆதரவளிக்கவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், துடிப்பான, நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்கவும், பொது இடங்களை மறுபரிசீலனை செய்து, மீண்டும் மீண்டும் கண்டுபிடித்து வருவதால், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் ஒரு மாற்றம் கண்டு வருகிறது. பீல் பிராந்திய அரசுடனான டவுண்டவுன் உள்கட்டமைப்பு வேலைகளுக்கான முழு ஒருங்கிணைப்புடன், நகரம் ஏற்கனவே இருக்கும் நடைபாதைகளை கற்கள் பாவிய நடைபாதைகளாக மாற்றுவது மற்றும் க்வீன் மற்றும் பிரதான சாலைகளின் இருபுறமும் அகலமான நடைபாதைகளை மறுசீரமைக்கும் வேலைகளை உள்ளடக்கிய முன்முயற்சிகளுடன் நகரம் முன்னேறும். சுமார் \$ 16.6 மில்லியன் நிதி கொண்ட இந்த முதலீடானது, வணிக நடவடிக்கைகள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான தரமான நகர்ப்புற இடங்களை உருவாக்க உதவுகிறது மற்றும் எட்டோபிகோக் (Etobicoke) மற்றும் பிளெட்சர்ஸ் க்ரீக்குகளுக்கு (Fletchers Creeks) இடையே செயலாக்கமான இணைப்புகளை உருவாக்குகிறது, மேலும் டவுண்டவுன்-இன் மையத்தில் பாதசாரிகளுக்கான மேம்பட்ட மண்டலத்தையும் உருவாக்கும்.

IDP யின் ஒப்புதலை நிறைவு செய்வதற்காக டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனுக்கான சாலை எழில்வடிவமைப்புக்கான கையேட்டை உருவாக்குமாறு ஊழியர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது; இது ப்ராம்ப்ட்டன் நகருக்குள்ளே உள்ள பல்வேறு உள்ளூர் சுற்றுப்புறங்கள் எவை என தெரிவிக்கும்.

கூடுதலாக, ஊழியர்கள் நகரத்தில் தற்காலிக மற்றும் நீண்ட கால நகர்ப்புற வடிவமைப்பு செயல்பாடுகளுக்கான மேம்படுத்தல் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, 8-வார கால நகர்ப்புற வடிவமைப்பு செயல்படுத்தலுக்கான மூலோபாயத்திற்கான பயிற்சியை நடத்துவார்கள். இந்த வேலையின் பரவல்

எல்லையானது, டவுண்டவுன் முழுவதுமாக மெயின் ஸ்ட்ரீட்டில் இருசக்கர வாகனங்களுக்கென பிரத்யேக பாதைகளை கட்டுமானம் செய்தல், நடைபாதையில் நகர்த்தி வைத்துக்கொள்ளக்கூடிய தோட்டப்பயிர்கள் மற்றும் நில எழில் அமைப்புக்கான பொருட்கள், வாகனங்களை ஏற்றி இறக்கிக் கொள்ளக்கூடிய வகையிலான தடுப்புகள் அமைத்தல், குறுக்குப் பாதைகளில் தெருக்களுக்கான குறிகாட்டிகள் மற்றும் வழி காட்டும் அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதுவல்லாமல், தொலைதொடர்புக்கான, எதிர்காலத்தில் நிர்மாணம் செய்யவிருக்கின்ற, ஒளி ஊடுருவும் நார் வடம் கொண்டுசெல்ல இடமளிக்கும் வகையில், கட்டுமான அமைப்பில் குழாய்களை பதித்தலும் அடங்கும்.

2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வடிவமைப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் வகையில், பொறியியல் வடிவமைப்பை நகர நிர்வாகம் உடனடியாகத் தொடங்கலாம். ப்ராம்ப்ட்டனின் டவுண்டவுன் வணிக சமூகமானது, கோவிட் -19 தொற்றுபரவலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; இதன் காரணமாக, நகரத்தின் பொருளாதார மீட்புக்கு ஆதரவளிப்பதற்கும் வகையில், இடையூறுகளைக் குறைப்பதற்கும் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படக்கூடிய வகையிலும், டவுண்டவுன் விடுவிறுப்படையும் வகையிலும் ஆதரவளிக்கக்கூடிய, குறுகிய கால உத்திகளை நகரம் தொடர்ந்து தீர்மானிக்கிறது. நேற்றைய அதன் கூட்டத்தில், ப்ராம்ப்ட்டன் மற்றும் நகரத்தில் உள்ள, நகரத்திற்கு சொந்தமான, கடை கண்ணிகள் மற்றும் க்வீன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் ஆகிய இடங்களில், பிராந்தியத்திற்கு சொந்தமான போக்குவரத்து கட்டுப்பாடு செய்யும் கூண்டுகளில், செய்தி/அறிவுரை சொல்லும் சுவரோவியங்களை, STEPS உடன் கலந்தாலோசித்து, அவற்றை வரையவும் குழு ஒப்புதல் அளித்தது. ப்ராம்ப்ட்டனில் கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, [www.brampton.ca](http://www.brampton.ca) ஐப் பார்வையிடவும்

**ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டம் பற்றி**

IDP என்பது நடவடிக்கைகளுக்கான ஒரு வரைபடமாகும் – டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் எடுக்க முனையும் பல தொடர்ச்சியான முன் முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இது எதிர்கால வளர்ச்சி மற்றும் மூலோபாய முதலீட்டை 2051 வரை வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IDP யின் வழிகாட்டும் கொள்கைகள் என்பவை அனைவரையும் உள் சேர்த்தல், புதுமை படைத்தல் மற்றும் நிலைத்திருக்கும் தன்மை ஆகியவையாகும். இது ப்ராம்ப்ட்டனை ஒரு முக்கிய பொருளாதார அச்சாணி இயக்கியாக, பிராந்திய கலாச்சார மையமாக மற்றும் புதுமை படைக்கும் மாவட்டமாக நிலைநிறுத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடுகள், நகர்ப்புற வடிவமைப்பு, நிலப் பயன்பாடு மற்றும் நிகழ்ச்சிகளின் போக்கில் அவற்றின் செயலாக்க தலையீடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவும்

IDP பற்றிய கூடுதல் தகவலுக்கு, [www.brampton.ca/IDP](http://www.brampton.ca/IDP) ஐப் பார்வையிடவும்

### அறிஞர் கூற்றுக்கள்

"டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனுக்கு புது சக்தி ஏற்றி உள்பொதிந்திருக்கும் திறனை வெளிக்கொண்டு வர நாங்கள் வேலை செய்கிறோம்; மேலும் நகரத்தின் ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டத்தில், முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சாலைகளின் எழில்கூட்டும் வேலைகளுக்கான இந்த \$ 16.6 மில்லியன் முதலீட்டை அங்கீகரிப்பதன் மூலம், நாங்கள் தரமான ஒரு நகர்ப்புற இடத்தை உருவாக்கவும் எங்கள் டவுண்டவுன் மையத்தில் பாதசாரிகளுக்கான மேம்பட்ட சாம்ராஜ்யம் ஏற்படுத்தவும் இன்னும் ஒரு படி நெருங்கி செல்கிறோம். நமது குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் நகருக்கு வருகை தருபவர்களுக்கு ப்ராம்ப்ட்டன் நகரத்தை ஒரு துடிப்பான மற்றும் நெகிழ்ச்சியான சமூகமாக இருப்பதாக மாற்றிக் காட்டுவதை நான் எதிர்நோக்குகிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"நமது டவுண்டவுன் வணிகங்கள் கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மற்றும் பொருளாதார மீட்புக்கான பயணத்தில் எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். டவுண்டவுனை ஆதரிப்பதற்கான குறுகிய கால இணை உத்திகளுடன் சேர்ந்து, இந்த சாலை எழில் கூட்டும் திட்டமானது, ப்ராம்ப்ட்டனை முக்கிய பொருளாதார அச்சாணி இயக்கியாக, பிராந்திய கலாச்சார மையமாக மற்றும் புதுமை படைக்கும் மாவட்டமாக நிலைநிறுத்த உதவும். ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டமானது, எங்கள் டவுண்டவுன், குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு கொண்டு வரவிருக்கும் நன்மைகளை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

- பால்விசெண்ட், கவுன்சிலர், வார்டுகள் 1&5; தலைமைப் பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

"நகர நிர்வாகத்தில் இருக்கும் நாங்கள், எங்கள் நகரத்தை புத்துயிர் பெற வைக்கவும், எங்கள் குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், விளையாடுவதற்கும் ஏற்ற முழுமையான சமூகங்களை உருவாக்கவும் நாங்கள் உறுதியூண்டுள்ளோம். எங்கள் ஒருங்கிணைந்த டவுண்டவுன் திட்டத்தின் முதல் கட்டத்தில் முன்னேறியபடி பொது கலை வடிவ நிறுவல்கள் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு செயல்படுத்தல் உத்தி போன்ற இணை முயற்சிகளை முன்னோக்கி நகர்த்துவதில், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, அவர்களுக்கான பொருளாதார மீட்சியை ஆதரிப்பது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான பொது இடங்கள் எவை எவை என மீண்டும் யோசித்து கண்டுபிடித்து வருகிறோம்."

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA சார்பாக, ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு பெரிதும் தேவையான புதுசக்தியூட்டம் பற்றிய ஊழியர்களின் திட்டங்கள் மற்றும் திட்டகணிப்புகளைக் கேள்விப்பட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கவுன்சில் குழுவில் நேற்று முன்வைக்கப்பட்ட இந்த முழுமையான புத்துயிர் கொண்ட திட்டத்துடன், நமது நகரின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு வல்லுநர்கள் முன்னேறுவார்கள் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.

- கேரீ பெர்சிவல், தலைமைப் பொறுப்பு டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA

"டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA ஆனது, ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் எழுச்சி பெற்று வரும் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் கலாச்சார மையம் மற்றும் புதுமை படைக்கும் மாவட்டத்திற்காக இந்த முதலீட்டைச் செய்த தங்கள் தலைமைக்கு நகரசபை நன்றி தெரிவிக்கிறது, இதுவே டவுண்டவுனில் உட்பொதிந்திருக்கும் திறனை உண்மையிலேயே வெளிக்கொண்டு வருவதற்கான தொடக்கமாகும்."

- சூஸி காட்ஃப்ரே, செயல் இயக்குனர், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் BIA

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு :**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)